



தகவல்

அந்மேல் உரிமைச்

சட்டம் 2005

## தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர் சாலை, (ஆலையம்மன் கோவில் அருகில்), எல்டாம்ஸ் ரோடு சந்திப்பு,  
தேனாம்பேட்டை, சென்னை - 600 018. தொலைபேசி எண். 24347590

**ஆணை நாள் – 11.11.2020**

**முன்னிலை**

**திரு. சு.முத்துராஜ், பி.ஏ., பி.எல்.,**  
**மாநிலத் தகவல் ஆணையர்**

\*\*\*\*\*

**வழக்கு எண். SA 2474/D/2020**

திரு R. அந்தோணி சேவியர்

... மேல்முறையீட்டாளர்

/எதிர்/

பொதுத் தகவல் அலுவலர் / வட்டார்க்கல்வி,

வட்டார்க்கல்வி அலுவலர் அலுவலகம்,

தேவக்கோட்டை, சிவகங்கை மாவட்டம்.

... பொது அதிகார அமைப்பு

**பார்வை:**

மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டம் பிரிவு 6(1)-ன்கீழ் மனு செய்த நாள்	18.11.2019
பொதுத் தகவல் அலுவலர் பதில் அளித்த நாள்	09.12.2019
பிரிவு 19(1)-ன் கீழான முதல் மேல்முறையீட்டு மனுவின் நாள்	07.01.2020
பிரிவு 19(3)-ன் கீழான இரண்டாம் மேல்முறையீட்டு மனுவின் நாள்	26.02.2020

\*\*\*\*

**ஆணை**

தமிழ்நாடு அரசால் COVID-19 காரணமாக ஊரடங்கு (LOCK DOWN) பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் நேரடியாக விசாரணை செய்ய இயலாததால், இன்று (11.11.2020) தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மனுதாரரின் மனுவில் தொலைபேசி / அலைபேசி எண் குறிப்பிடப்படாததால் இன்றைய விசாரணையில் அவரை தொடர்பு கொள்ள இயலவில்லை. பொதுத் தகவல் அலுவலர் திருமதி. பரிமளா, வட்டார்க்கல்வி அலுவலர், வட்டார்க்கல்வி அலுவலகம், தேவக்கோட்டை, சிவகங்கை மாவட்டம் இன்றைய தொலைபேசி விசாரணையில் பங்கேற்றார்.

2. மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, சட்டப்பிரிவு 6(1)-ன்கீழ் தேவக்கோட்டை வட்டார்க்கல்வி அலுவலகப் பொதுத் தகவல் அலுவலருக்கு அனுப்பியுள்ள மனுவில், 03.09.2019 மற்றும் 05.09.2019 ஆகிய தேதிகளிட்ட மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையின் விவரம், அரசுப்பள்ளி அல்லது அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர், கல்வித்துறை இயக்குநரின் உரிய அனுமதி (NOC) பெற்று வெளிநாட்டிற்கு செல்வது

தொடர்பாகவும், விடுமுறைக் காலங்களில் இருக்கும்போது தேர்வினை எழுதுவதற்கு ஈட்டா விடுப்பு (UEL) கோரி விண்ணப்பிக்க வேண்டுமா என்பதற்கான அரசாணை விதிமுறைகள் இருப்பின் அவற்றின் நகல், 2019-2020 ஆகிய கல்வியாண்டின் இரண்டாம் பருவ பாடப்புத்தகங்கள் பள்ளிகள்தோறும் வழங்குவதற்கு அரசால் ஒதுக்கப்பட்ட நிதியின் விவரம், 2015 முதல் 2020 வரை ஆகிய ஐந்து ஆண்டுகளுக்கும் இலவசப்பாடப் புத்தகங்கள் பள்ளிகள் தோறும் வழங்க தமிழக அரசால் வழங்கப்பட்ட நிதி விவரம், 2010 முதல் 2019 ஆண்டு வரை தேவக்கோட்டை வட்டாரக்கல்வி அலுவலகத்திற்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் இதர செலவின நிதி விவரம், 2019-2020ஆம் கல்வியாண்டில் ஆசிரியர்களின் மாத ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட வருமானவரித் தொகையின் முழு விவரம், அரசுப்பள்ளி அல்லது அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர், தமிழக அரசின் மருத்துவக்காப்பீடுத் திட்டத்தில் இணைய வேண்டியது கட்டாயமானதா என்ற விவரம் உள்ளிட்ட விவரங்களை மொத்தம் 7 இனங்களில் தகவல்களாக வழங்கக் கோரியுள்ளார்.

3. மனுதாரர் மேற்குறிப்பிட்டவாறு தகவல் பெறும் உரிமைச் சட்டப்பிரிவு 19(1) மற்றும் 19(3)-ன் கீழான தனது முதல் மற்றும் இரண்டாவது மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளார். மனுதாரரின் இரண்டாவது மேல்முறையீட்டு மனு இன்று (11.11.2020) தொலைபேசி வாயிலான விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

4. இன்றைய தொலைபேசி வாயிலான விசாரணையில் பங்கேற்ற பொதுத் தகவல் அலுவலர், மனுதாரருக்கு ஏற்கெனவே தகவல்கள் வழங்கப்பட்டதாகவும், மீண்டும் உரிய தகவல்களை வழங்குவதற்கு காலஅவகாசம் வேண்டுமென்றும் தெரிவித்தார். மனுதாரரின் மனுவில் தொலைபேசி / அலைபேசி எண் குறிப்பிடப்படாததால் இன்றைய விசாரணையில் அவரை தொடர்பு கொள்ள இயலவில்லை.

5. இன்றைய தொலைபேசி வாயிலான விசாரணையின் முடிவில், மனுதாரரை தொடர்பு கொள்ள இயலாத நிலையில், மனுதாரரின் மனுவினை மீண்டும் பரிசீலனை செய்து உரிய தகவல்களை இவ்வாணை கிடைக்கப்பெற்ற பத்து நாட்களுக்குள் மனுதாரருக்கு வழங்க சிவகங்கை மாவட்டம், தேவக்கோட்டை வட்டாரக்கல்வி அலுவலகப் பொதுத் தகவல் அலுவலருக்கு உத்திரவிடப்பட்டு, இம்மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணையை இவ்வாணையம் இத்துடன் முடித்துக் கொள்கிறது.

ஓம்/- (சு. முத்துராஜ்)  
மாநிலத் தகவல் ஆணையர்

(ஆணையத்தின் ஆணைப்படி)

உதவிப் பதிவாளர்

வழக்கு எண். SA 2474/D/2020

பெறுநர்

பொது அதிகார அமைப்பு:-

பொதுத் தகவல் அலுவலர் / வட்டாரக்கல்வி,

வட்டாரக்கல்வி அலுவலர் அலுவலகம்,

தேவக்கோட்டை, சிவகங்கை மாவட்டம்.

மனுதாரர்:-

திரு R. அந்தோணி சேவியர்,

த/பெ. ராயப்பன்,

எண்.39 L, அழகாபுரிநகர், இராமநகர்,

தேவக்கோட்டை, சிவகங்கை மாவட்டம்.